

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

ஆங்கில மொழி பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள், பொறிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 18 ஆவது பிரின் கீழ் விதிக்கப்பட்டுள்ள 2005 இன் 04 ஆம் இலக்க ஆங்கில மொழி பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் விதப்புரையின் 18 ஆவது பிரிவு மற்றும் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 107(5) ஆம் உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரை மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிதிக்கூற்றுக்கள் நிறுவனத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வின்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிறுவனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் நிறுவனம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலாதித்யான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவனம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிறுவனத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக சபையின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை

நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிறுவனத்தின் நிர்வாக நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.5.1 பெற வேண்டிய பணம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
02 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் மாணவர்களிடமிருந்து அறவிட வேண்டிய ரூபா 1,004,470 ஆன பாடநெறி கட்டணங்களை அறவிடுவதற்காக முறையான வேலைத் திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.	மாணவர்களை மீண்டும் பதிவு செய்யும் போது நிறுவனப் பணத்தை அறவிடுவதுடன் அவர்களுக்கு தொடர்ச்சியாக மீள் நினைவூட்டலும் அனுப்பப்பட்டுள்ளது.	நிலுவை விரைவாக நடவடிக்கை எடுத்தல் வருமானத்தை சேகரிப்பதற்கு எடுத்தல்

1.6 சட்டங்கள், விதிகள், விரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடன்ான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2005 திசம்பர் 13 ஆந் திகதிய இலக்கம் 1436/6 என்ற அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட	Doric de Zoysa gold medal நிதியம் மற்றும் Research awards நிதியத்தை ஸ்தாபிப்பதற்காக 2021 ஆம் ஆண்டின் போது நன்கொடையளிப்பவர்களிடமிருந்து கிடைக்கபெற்ற ரூபா 650,000 தொகை நிறுவன	பல்கலைக்கழகத்தின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	உரிய விதிகளுக்கு இணங்க புலமைப்பரிசில் வழங்குவதற்கு நடவடிக்கைஎடு

2005 இன் 4 ஆம் ஒழுங்கு விதிகளின் பிரகாரம் இலக்க பட்டப்பின் பல்கலைக்கழகத்திடம் விசாரித்து படிப்பு ஆங்கில செய்து புலமைப்பரிசில் மொழி நிறுவன வழங்குவதற்கு நடவடிக்கை ஒழுங்கு விதிகள். எடுக்கப்பட்டிருக்கவில்லை.

த்தல் வேண்டும்.

(ஆ) 1978 இன் கிரயம் ரூபா 2,596,491 ஆன நூலகப் புத்தகங்களுக்குரிய சுற்றறிக்கை திசம்பர் 19 ஆந் நூலகப் புத்தகங்கள் மற்றும் பருவ புத்தகங்களுக்குரிய ஆலோசனைக திகதிய இலக்கம் நாளிதழ்கள், இலங்கை திறந்த நிலையான சொத்துப் றுக்கு 842 என்ற பல்கலைக்கழக நூலகத்தில் பதிவேட்டின் இணங்க திறைசேரி நடாத்திச் செல்லப்படுகின்ற வாசகர் பதிவேடு மற்றும் தொடர்புடைய நூலகப் புத்தகங்கள் சுற்றறிக்கை நினைவான சொத்துப் பதிவேடு வழுங்கப்பட்டுள்ளது. தொடர்பாக வருடாந்த மெய்மையாய்வு மேற் கொள்ளப்படல் வேண்டும். என்பன பேணிச்செல்லப்பட்டிருக்கவில்லை. மேலும் 2008 ஆம் ஆண்டின் பின்னர் நூலகப் புத்தகங்கள் தொடர்பாக வருடாந்த மெய்மையாய்வும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

(இ) 1995 யூலை 14 பரீட்சையொன்று நடாத்தப்பட்ட கல்விசார் சுற்றறிக்கை ஆந் திகதிய திகதியிலிருந்து 03 மாதங்களுக்குள் பதவியணியினர் எற்பாடுகளுக்கு இலக்கம் 636 அதன் பெறுபேறுகள் விநியோகிக் இரண்டு பேர் இணங்க பெறு என்ற கப்படவேண்டியிருந்த போதிலும் மாத்திரம் இருந்தமை பேறுகளை பல்கலைக்கழக 2024 ஆம் ஆண்டின் போது 02 மற்றும் விரைவாக விநியோகிப்பத பானியங்கள் பாடநெறிகளின் கீழ் நடாத்தப்பட்ட பரீட்சைப் ற்கு ஆணைக் குழு 10 பரீட்சைகளின் பெறுபேறுகளை நடவடிக்கை விநியோகிப்பதற்கு 13 நாட்கள் எடுத்தல் சுற்றறிக்கை. முதல் 113 நாட்கள் வரையிலான எடுத்தல் வேண்டும். கால தாமதம் ஏற்பட்டிருந்தது. தொடர்ச்சியாக முயற்சி எடுக்கப்படுகின்றது.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 17,165,386 பற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 15,412,308 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 1,753,078 வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு வட்டி வருமானம் குறைவடைந்தமை பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
நிறுவனத்தால் மருத்துவ நலன்புரி காப்புறுதி இந்த வழங்கப்பட்ட முன்மொழிவுத் திட்டத்தை கவனத்திற் கொடுப்பனவுகளுக் முற்பணத்தை கொள்வதற்காக இலங்கை திறந்த குரிய அறிக்கையொன்று விரைவாக தீர்த்து பல்கலைக்கழகத்திற்கு ரூபா 500,000 முற்பணத் இலங்கை திறந்த வைப்பதற்கு		

தொகையொன்று 2021 பெப்ரவரி 25 ஆந் திகதி செலுத்தப்பட்டிருந்தது. எனினும் 2023 ஆம் ஆண்டின் போது நிறுவனம் அந்த மருத்துவ நலன்புரி காப்புறுதித் திட்டத்தில் இருந்து விலகியிருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையும் செலுத்தப்பட்ட முற்பணத் தொகையை மீண்டும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

பல்கலைக்கழகத்தினால் நடவடிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்க எடுத்தல் வேண்டும். வில்லை.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தில் அமுல்படுத்தப்படுகின்ற 05 பிரதான பாடநெறிகளுக்காக 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு பதிவு செய்திருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 333 ஆக இருந்ததுடன் அந்த ஆண்டின் போது பட்டப்பின் பாடநெறி டிப்ளோமாவை பூர்த்தி செய்த மாணவர்களின் எண்ணிக்கை 110 ஆகும். அதில் ஒரு பாட நெறிக்காக 2022 ஆம் ஆண்டில் இருந்து ஒரு மாணவரேனும் பதிவு செய்யாதிருந்ததுடன் மேலும் ஒரு பாட நெறிக்காக 2021 ஆம் ஆண்டின் போது இரண்டு மாணவர்கள் மாத்திரம் பதிவு செய்திருந்த போதிலும் ஒரு மாணவரேனும் பாடநெறியை பூர்த்தி செய்திருக்கவில்லை. இரண்டாம் மொழி பின்புலத்தில் சாஹித்திய கற்கை – கலைமாணி பட்டம் (TLSC) இற்காக 2019 – 2022 காலப் பகுதியில் 47 மாணவர்கள் பதிவு செய்திருந்ததுடன் 2023 ஆம் ஆண்டின் பின்னர் இந்தப் பாடநெறிக்காக எந்தவொரு மாணவரும் பதிவுசெய்திருக்கவில்லை.	நிறுவனம் ஒவ்வொரு வருடத்தின் போதும் மாணவர் களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் 2021 ஆம் ஆண்டின் போதும், 2023 ஆம் ஆண்டின் போதும் இரட்டை மொழி கல்விசார் பாடநெறிகளுக்காக கல்வி அமைச்சின் அனுசரணை கிடைக்காதிருந்தமை மற்றும் சமமான மட்டங்களில் பாட நெறிகளை நடாத்துவதற்கு ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்தமை இதற்கான காரணமாக இருந்தது.	மாணவர்களை கவர்ச்சியை அதிகரிக்கக் கூடிய பாடநெறிகளை ஆரம்பிக்கவும் மற்றும் மாணவர்களின் பதிவை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2021 நவம்பர் 16 ஆம் திகதி இலக்கம் 01/2021 என்ற பொது முயற்சிகள் சுற்றறிக்கை செயற்பாட்டு கைநூலின் 6.6 ஆம் பந்தியின் பிரகாரம் கணக்காண்டு முடிவடைந்து 05 மாதங்களுக்குள் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையை உள்ளடக்கி நிதிக்கூற்றுக்களுடன் வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டிற்குரிய வருடாந்த அறிக்கை 2025 மார்ச் 20 ஆந் திகதி வரையிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை.	2023 இன் வருடாந்த அறிக்கை 2025.03.03 ஆந் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன் கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.